



தகவல்

அறும் உரிமை

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

**ஆணை நாள் - 16.09.2019**

**முன்னிலை**

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,  
மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண். SA 5778/D/2019**

திரு K. ராதாகிருஷ்ணன்

-- மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்,  
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம்,  
மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம்,  
எழும்பூர், சென்னை - 600 008.

-- பொது அதிகார அமைப்பு

\*\*\*\*

**ஆணை**

இவ்வழக்கில் இவ்வாணையத்தால் இன்று (16.09.2019) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு K. ராதாகிருஷ்ணன் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக பொதுத் தகவல் அலுவலர் திருமதி P. பத்மா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர்நிலை), முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை ஆகியோர் இன்றைய விசாரணைக்கு ஆஜரானார்கள்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் 21.03.2019 தேதியிட்டு பள்ளிக் கல்வி இயக்ககப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கப்பட்ட (G.O.(Ms.) No. 101) Anglo Indian School-க்கு 2018-2019 (ம) 2019-2020 ஆகிய ஆண்டுகளில் பள்ளி கட்டணம் நிர்ணயம் செய்த அதிகாரியின் பெயர், பதவி, அலுவலக முகவரி, கைபேசி எண், தொலைபேசி எண் அடங்கிய பட்டியல் நகல் ஆகியவற்றை தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. பள்ளிக் கல்வி இயக்ககப் பொதுத் தகவல் அலுவலரால் 29.03.2019 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக மனுதாரரின் மனு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு மாற்றப்பட்டுள்ளது. தனக்கு தகவல் ஏதும் வழங்கப்படாத காரணத்தால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)-ன் கீழ் 06.05.2019 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பள்ளிக் கல்வி இயக்கக முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு தாக்கல் செய்துள்ளார். அதன் பின்பும், தனக்கு தகவல் ஏதும் வழங்கப்படாத காரணத்தால் மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(3)-ன்

கீழான 18.06.2019 தேதியிட்ட தனது இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை இவ்வாணையத்திற்கு அனுப்பி வைத்து, தான் கோரிய தகவல்களை முழுமையாக பெற்றுத் தருமாறு கோரியுள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இவ்வாணையத்தால் இன்று (16.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் ஆஜரான சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு தெளிவுரை கோரப்பட்டுள்ளதாகவும், அரசிடமிருந்து தெளிவுரை வரப்பெற்றவுடன் தகவல் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

5. இன்றைய விசாரணை மற்றும் ஆவணப் பரிசீலனையின் முடிவில், அரசிடமிருந்து தெளிவுரை பெறப்பட்டவுடன் மனுதாரருக்கு இப்பொருள் குறித்து தகவல்களை வழங்க பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)

மாநிலத் தகவல் ஆணையர்.

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 5778/D/2019

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர்,  
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம்,  
மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம்,  
எழும்பூர், சென்னை - 600 008.

மனுதாரர்:-

திரு K. ராதாகிருஷ்ணன்,  
எண். 168/4, பம்மல் மெயின் ரோடு,  
அடையார் பேக்கரி மாடியில்,  
கிருஷ்ணா நகர், பம்மல்,  
சென்னை - 600 075.

Copy to: File / Stock file

KVPS & DHPA 20.09.2019